21st January 1961]

THE HON. SRI M. A. MANICKAVELU : As I said, it is not necessary. Only in the case of persons who have three children the Vasectomy operation is done. But there are cases where persons have lost more children and we cannot provide for all that.

Aid from World Health Organization

*51 *Q.*—SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Minister for Revenue be pleased to state the nature of help the Government have received from World Health Organization and United Nations International Children Emergency Fund for the Improvement of Public Health?

THE HON. SRI M. A. MANICKAVELU : A statement [a] is placed on the table of the House.

SRI K. SATTANATHA KARAYALAR : May I know the reasons for stopping the distribution of milk powder that has been received under this scheme?

THE HON. SRI M. A. MANICKAVELU : No. It would have been stopped if the stock had been exhausted. Otherwise, whatever is being received, is distributed to Maternity and Child Welfare Centres.

SRI K. SATTANATHA KARAYALAR : May I know whether it is a fact that the distribution of milk powder has not been properly done and the concerned Government Department is enquiring into it.

THE HON. SRI M. A. MANICKAVELU : I have no information about it.

Vaigai Anicut buildings

*** 52 *Q.*—SRI N. R. THIAGARAJAN** கனம் உள்விவகார அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

மதுரை ஜில்லா, வைகை அணைக்கட்டில் காலியுள்ள கட்டிடங்களில் அம்பர் சர்க்கா பயிற்சி ஸ்தாபனம் அமைக்கப்படுமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : No, Sir

SRI N. R. THIAGARAJAN : வைகை அணைக்கட்டில் காலியுள்ள கட்டிடங்களில் அம்பர் சர்க்கா பயிற்சி ஸ்தாபனங்கள் அமைக்காவிட்டாலும், வேறு உபயோகமுள்ள தொழில் நிலையங்கள் ஏற்படுத்த அரசாங்கம் முன்வருமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : தனிக் கேள்வி கேட்டால் விடை அளிக்கப்படும்.

---

[a] Printed as Appendix II on pages 235–236 infra.